

*



நமது இயக்கம் எந்த வகையிலும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிர்ப்பான இயக்கம் அல்ல; கம்யூனிஸ்டுகளின் மலக்கொள்கைக்கு விரோதமான இயக்கமல்ல. கம்யூனிஸ்டுகள், 'பொருளாதார சமத்துவம் ஒன்றினால் மட்டுமே நாட்டு நலம் வளர்ந்தோங்கிவிடும்', மக்களிடையே உள்ள பதோபதேம் ஒழிந்துவிடும்' என்று கருதி இருக்கிறார்கள். அதனால் நான் அவர்கள் கடவுள், மத, மட்டும் பிக்கைகளைப் பற்றிப் பசோமலே இருந்து வருகிறார்கள்.

பொருளாதார சமத்துவத்தால் சமுதாய பதோபதேங்கள் அகன்றுவிடும் என்பது மலே நாடுகளுக்குச் சற்றுப் பொருத்தமானதாயிருக்கலாம். மலே நாட்டு மக்கள் எல்லாருமே ஓரே மதத்தை - அதாவது கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள். எனவே, இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பதோபதேம் இல்லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. இங்குப் பிறவியிலேயே பதோபதேம் கற்பிக்கப்பட்டது, மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடப்பதோடு, உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என்கின்ற பதேமும்; தாழ்ந்த சாதி மக்கள் உழைக்கக் கடமைப்பட்டவர்கள், உயர்ந்த சாதி மக்கள் அந்த உழைப்பின் பயனை அனுபவிக் கக் கடமைப்பட்டவர்கள் என்பதான கருத்தும்; இன்னும் பற்பல மட்டும் பிக்கைக் கருத்தும் ஆட்சிபுரிந்து வருகின்றன. இந்தப் பகுத்தறிவுக் காலத்திலும் இன்னும் கரும காரியங்கள் நடப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே, ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் பணம் நாளடைவில் உயர் சாதிப் பார்ப்பான் கைக்கு எப்படையோ போய்ச் சேர்ந்து விடும்; மறுபடியும் மறுபடியும் பொருளாதார பதோபதேம் ஏற்பட்டு விடும். ஆகவே, மூதலில் நம் ஏழை மக்களுடைய உள்ளத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்; அவர்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் கம்யூனிசம் (பொருளாதார சமத்துவம்) அவர்களுக்கு முழுதும் பயன்படும்.

கூளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ - அதேபோல், மலே நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மலே நாட்டினரைப் போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகிவிடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும். இதனைக் கம்யூனிஸ்டுகள் உணர்ந்து மக்களுக்கு மூதலில் அறிவு பெருகச் செய்ய வேண்டும்.

பணக்கார மூதலாளி ஒழிவதற்கு முன்னால், புரோகிதப் பார்ப்பன மூதலாளிகளும், கல் மூதலாளிகளும், மட மூதலாளிகளும் ஒழிய வேண்டும் என்பதை நம் கம்யூனிஸ்டுத் தோழர்கள் உணர்ந்து, மூதலில் அவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கம்யூனிஸ்டுகளின் இன்றையக் கிளர்ச்சி நடப்பெற்று வந்தாலும், நடப்பெறாவிட்டாலும் இந்த நாட்டிற்கும் கம்யூனிசம் வரத்தான் செய்யும். ஏன்? கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக் கே, உலக மமே பாட்டிற்கே உற்ற சாதனமாகும் என்ற அறிவு, - அதாவே சத்தியமானது, அதாவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்து விட்டிரிய ஆரம்பித்திருக்கிறது. அந்த சுவாலையை

Written by

Thursday, 21 August 2008 19:58 -

இன்றில்லையானாலும் நாளடைந்த நாட்டையும் கவ்வத் தான் போகிறது. ஆங்கிலயேரின் தந்திரமோ, அமெரிக்கரின் அணு கண்ணோ கம்யுனிசத்தின் பரவலை இனியும் தடை செய்து கொண்டிருக்க முடியாது.

(பம்பாயில் - 12-02-1950-இல் சொற்பொழிவு, 'விடுதலை' - 22-02-1950)

கம்யுனிஸ்ட் கொள்கைகளுக்கும், திராவிடர் கழகக் கொள்கைகளுக்கும் அதிகமான பதேம் கிடையாது. அதாவது, இன்றையதினம் ஒரு தற்குறியை அழைத்து அவனிடம் கட்சிகளைப்பற்றிக் கேட்டால், அவன், 'கம்யுனிஸ்ட் கட்சி என்றால் பணக்காரர்களே ஒழிப்பது; நாட்டைத் தொழிலாளிகள் ஆதிகத்தில் ஆக்குவது' என்றும்; 'திராவிடர் கழகம் என்றால் பார்ப்பனீயத்தையும், பணக்காரனை - ஏழையை - பார்ப்பானை - பறையை உண்டாக்கிய சாமியையும் ஒழிப்பதும், கோவில்களிலே அடையட்டாகக் கிடக்கும் குழவிக் கற்களை உடத்து எறிந்து அதன் சொத்துக்களைக் கல்விக் கும், தொழிலுக்கும் ஆஸ்பத்திரிக் கும் உபயோகப்படுத்த வேண்டும்' என்றும் கபிறுவது' என்றும் தான் கபிறுவான்.

அப்படியே தான் இன்றையதினம் பொதுமக்களும் கபிட நினத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, கம்யுனிஸ்ட் கட்சி பணக்காரர்களை ஒழிப்பதில் முத்தற்படியில் நிற்கிறது. திராவிடர் கழகம் பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் முதல்படியில் நிற்கிறது. என்றாலும், பணக்காரர்களை ஒழிப்பதில் திராவிடர் கழகத்திற்குக் கவலை இல்லை என்று சொல்ல முடியாது. பணக்காரர்களை ஒழிக்க வேண்டியது அவசியந்தான். ஆனால், பார்ப்பனீயத்தை, மபிடநம் பிக்கையை ஒழிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று திராவிடர் கழகம் கருதுகின்றது.

பணக்காரத்தன்மக்கைப் பார்ப்பனீயமும், மலே சாதி - கீழ் சாதித்தன்மையும், கடவுள் தன்மையும் தான் காரணம். இவற்றை ஒழிக்காமல் பணக்காரர்களை ஒழித்தால் மறுபடியும் பணக்காரர்கள் முளைத்துக் கொண்டே இருப்பார்கள். சாக் கடயையும், கொசுக்களையும் ஒழித்தால் தான் அழுகுத்துத் தண்ணீரையும், மலரேயாக் காய்ச்சலையும் ஒழிக்க முடியும். ஆகையால் தான், திராவிடர் கழகம், 'பணக்காரத்தன்மையை ஒழிக்க அஸ்திவார வேலை' என்று கருதி, இதைச் செய்கின்றது.

பணக்காரத்தன்மக்கை எளிதில் எதிர்ப்புக் கிடக்கும்; பார்ப்பனீயத்திற்கு எதிர்ப்புக் கிடையாது. இந்த நாட்டில் இது ஒரு பெரிய கஷ்டம். ஆதலால், முதலில் சூலபமானதைச் செய்து கொண்டு பிறகு கஷ்டமானதைச் செய்து கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். ஆகையால், நாம் இந்த கம்யுனிசத்தை ஏற்பதில் தவறு இல்லை. இதுதான் மக்களின் நல்வாழ்விற் கு வழி. என்றைக் காவது உலகம் அங்கு சனென்றுதான் நிற்கும், அதுவும் சீக்கிரம் செய்து நிற்கும்.

(தந்தை பெரியார் சொற்பொழிவு, 'விடுதலை' - 04-10-1951)

□□□□ □□□□□□□□□□, □□□□□□□□□□□□!

Written by
Thursday, 21 August 2008 19:58 -

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_03.html